



NLC India Limited

('Navratna' - Government of India Enterprise)

Registered Office: No.135, EVR Periyar High Road, Kilpauk, Chennai-600 010.

Corporate Office: Block-1, Neyveli-607 801, Cuddalore District, Tamil Nadu.

CIN : L93090TN1956GOI003507, Website: www.nlcindia.in

email: cosec@nlcindia.in Phone: 044-28369139



Lr.No. Secy/NewspaperPublication/2024

Date: 10.01.2024

To National Stock Exchange of India Ltd. Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai - 400 051. Scrip Code: NLCINDIA	To BSE Ltd. Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai - 400 001. Scrip Code: 513683
--	---

Sir/Madam,

We furnish herewith a copy of Newspaper Publication dt. 10.01.2024 published in Financial Express and Dinamani for your reference and record.

Thanking You,

Yours faithfully,
for NLC India Limited

**Company Secretary &
Compliance Officer**

...continued from previous page.

ASBA
Simple, Safe, Smart way of Application!!!
(APPLICATION SUPPORTED BY BLOCKED AMOUNT)
Applications supported by blocked amount (ASBA) is a better way of applying to issues by simply blocking the fund in the bank account. For further details, check section on ASBA.

Mandatory in public issues. No cheque will be accepted.

UPI
Now available in ASBA for Retail Individual Investors and Non-Individual Investor applying for amount upto ₹ 5,00,000/-, applying through Registered Brokers, DP's and RTAs. UPI Bidder also have the option to submit the application directly to the ASBA Bank (SCBS) and use the facility of linked online trading, demat and bank account. Investors are required to ensure that the bank account used for bidding is linked to their PAN. Bidders must ensure that their PAN is linked with Aadhaar and are in compliance with CDDT notification dated February 13, 2020 and press release dated June 25, 2021, read with press release dated August 11, 2021.

THE EQUITY SHARES OF OUR COMPANY WILL GET LISTED ON MAIN BOARD PLATFORM OF BSE AND NSE

PAI is linked with Aadhaar and are in compliance with CDDT notification dated February 13, 2020 and press release dated June 25, 2021, read with press release dated September 17, 2021.

Contents of the Memorandum of Association of our Company as regards its objects: For information on the main objects of our Company, please see the section 'History and Certain Corporate Matters' on page 187, of the RHP. The Memorandum of Association of our Company is a material document for inspection in relation to the Offer. For further details, please see the section titled 'Material Contracts and Documents for Inspection' on page 429 of the RHP.

Liability of the members of our Company: Limited by shares.

Amount of share capital of our Company and Capital Structure: As on the date of the RHP, the authorized share capital of the Company is ₹ 453,500,000 divided into 90,700,000 Equity Shares of face value ₹ 5 each. The issued, subscribed and paid-up share capital of the Company is ₹ 344,296,060 divided into 68,859,212 Equity Shares of face value ₹ 5 each. For details, please see the section titled 'Capital Structure' on page 90 of the RHP.

Names of signatories to the Memorandum of Association of our Company and the number of Equity Shares subscribed by them: The initial signatories to the Memorandum of Association of our Company are Mediyeb, Com Private Limited and Lakshmi Suryanarayana who subscribed 900 equity shares and 100 equity shares respectively. For details of the share capital history and capital structure of our Company, please see the section titled 'Capital Structure' on page 90 of the RHP.

Offer: For further details, please see the section titled 'Material Contracts and Documents for Inspection' on page 429 of the RHP.

Disclaimer Clause of the Securities and Exchange Board of India ("SEBI"): SEBI only gives its observations on the offer documents and does not constitute approval of either the Offer or the specified securities or the offer document. The investors are advised to refer to page 369 of the RHP for the full text of the disclaimer clause of SEBI.

Disclaimer Clause of NSE: It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Offer Document has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the Offer Document. The investors are advised to refer to the RHP for the full text of the disclaimer clause of NSE.

Disclaimer Clause of BSE (Designated Stock Exchange): It is to be distinctly understood that the permission given by BSE should not in any way be deemed or construed that the RHP has been cleared or approved by BSE nor does it certify the correctness or completeness of any of the contents of the Offer Document. The investors are advised to refer to page 371 of the RHP for the full text of the disclaimer clause of BSE.

General Risk: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, investors must rely on their own examination of the Offer and the Offer including the risks involved. The Equity Shares have not been recommended or approved by the SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the Offer Document. Specific attention of the investors is invited to "Risk Factors" on page 29 of the RHP.

BOOK RUNNING LEAD MANAGER'S REGISTER TO THE OFFER

REGISTRAR TO THE OFFER	Chief Compliance Officer and Company Secretary
AXIS CAPITAL Axis Capital Limited 11 Floor, Axis House, C-2, Wadia International Centre P.B. Marg, Worli, Mumbai - 400 025, Maharashtra, India Tel: (+91 22) 4325 2183 E-mail: mra@axiscap.in Website: www.axiscapital.in Investor grievance E-mail: complaints@axiscap.in Contact person: Navin Naik/Jigar Jain SEBI Registration No.: INM00010229	Simmi Singh Bisht Tower D, 4 th floor, BCO Knowledge Park, 4/1, Banerghatta Road, Bangalore - 560 028, Karnataka, India Tel: (+91 80) 6919 0000 E-mail: investorrelations@medias.in Bidders can contact the Chief Compliance Officer and Company Secretary or Registrar to the Offer in case of any pre-offer or post-offer related grievances including non-receipt of letters of Allotment, non-credit of Allotment Equity Shares in the respective beneficiary account, non-credit of non-credit or non-credit of funds by electronic mode.
IIFL SECURITIES IIFL Securities Limited 24 th Floor, One Lofia Place, Senapati Bapat Marg Lower Parel (West), Mumbai - 400 013, Maharashtra, India Tel: (+91 22) 4464 4728 E-mail: med@iifl.com Website: www.iifl.com Investor grievance E-mail: ipo@iifl.com Contact person: Pawan Kumar Jaiswal/Hogge Malpani SEBI Registration No.: INM00010940	Medi Assist Healthcare Services Limited On behalf of the Board of Directors Sd/- Simmi Singh Bisht Chief Compliance Officer and Company Secretary
nuvama Nuvama Wealth Management Limited (Formerly known as Edelweiss Securities Limited) 24 th Floor, A & B Wing, Panjee Crescendo G Block, 2 nd Floor, Wing-B, Inspire BKC - 400 051 Mumbai - 400 051, Maharashtra, India Tel: (+91 22) 4009 4400 E-mail: med@nuvama.com Website: www.nuvama.com Investor grievance E-mail: ipo@nuvama.com customer.service.in@nuvama.com Contact person: Lokesh Shah SEBI Registration No.: INM00013004	
SBICAPS SBI Capital Markets Limited 15/1, 2 nd Floor, A & B Wing, Panjee Crescendo G Block, 2 nd Floor, Wing-B, Inspire BKC - 400 051 Mumbai - 400 051, Maharashtra, India Tel: (+91 22) 4009 8600 E-mail: med@sbicaps.com Website: www.sbicaps.com Investor grievance E-mail: ipo@sbicaps.com investor.relations@sbicaps.com Contact person: Jaganathan Vignesh/Krishna Shetye SEBI Registration No.: INM00010531	
LINKIntime Link Intime India Private Limited C-101, 24 th Park, LBS Marg, Vikhroli (West) Mumbai - 400 083, Maharashtra, India Tel: (+91 810 811 4849 E-mail: med@linkintime.co.in Website: www.linkintime.co.in Investor grievance E-mail: ipo@linkintime.co.in Contact person: Shashi Gokulakrishnan SEBI Registration No.: INM00000458	

Availability of the RHP: Investors are advised to refer to the RHP and the section titled "Risk Factors" on page 29 of the RHP, before applying in the Offer. A copy of the RHP shall be available on website of SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges i.e. BSE and NSE, Axis Capital Limited, IIFL Securities Limited, Nuvama Wealth Management Limited (formerly known as Edelweiss Securities Limited) and SBI Capital Markets Limited at www.axiscapital.in, www.iifl.com, www.nuvama.com and www.sbicaps.com, respectively, and the website of the Company at www.medias.in and the websites of the BRLMs, i.e. Axis Capital Limited, IIFL Securities Limited, Nuvama Wealth Management Limited (formerly known as Edelweiss Securities Limited) and SBI Capital Markets Limited at www.axiscapital.in, www.iifl.com, www.nuvama.com and www.sbicaps.com, respectively.

Availability of the Abridged Prospectus: A copy of the abridged prospectus shall be available on the website of the Company, the BRLMs and the Registrar to the Offer at www.medias.in, www.axiscapital.in, www.iifl.com, www.nuvama.com, www.sbicaps.com and www.linkintime.in, respectively.

AVAILABILITY OF BID-CUM APPLICATION FORMS: Bid-cum Application Forms can be obtained from the Registered Office of the Company, **MEDI ASSIST HEALTHCARE SERVICES LIMITED**, Tel: (+91 22) 6919 0000; The BRLMs, Axis Capital Limited, Tel: (+91 22) 4325 2183; IIFL Securities Limited, Tel: (+91 22) 4464 4728; SBI Capital Markets Limited, Tel: (+91 22) 4009 4400; and SBICAPS Securities Limited, Tel: (+91 22) 4009 8600; and at the selection offices of the Sub-syndicate Members (as given below), which are available at the websites of the Stock Exchanges and SEBI.

Sub-Syndicate Members: Edelweiss Securities Limited, Nuvama Wealth Management Limited, Anand Rath & Co. Stock Brokers Limited, Anand Share Consultancy, NPM Limited, Ashwani Dandia & Co. Angelbroker, Centrum Broking Limited, Bajaj, Century Wealth Management, Datta & Braochoa Stock Broking Pvt. Limited, Finwizar Technology Pvt. Ltd, G.R. & Co. (Consultants) Limited, HPC Securities Limited, ICICI Securities Limited, FICCI Securities Limited, Jhaveri Securities, JM Financial Services Limited, Kalpataru Multi Limited, KJM Capital Market Services Limited, Kotak Securities Limited, Koyam Capital Limited, Lakshmi Investment & Securities Pvt. Limited, LKP Securities Limited, Marwal Shares & Securities, Motilal Oswal Financial Services Ltd, Nirmal Bang Securities Pvt. Limited, Patel Wealth Advisors Pvt. Limited, Prabhudas Liladhar Pvt. Limited, Pravin Rattal Shah & Stock Brokers Limited, Raigade Securities Ltd, RR Equity Brokers Pvt. Limited, Sharekhan Limited, SMC Global Securities Limited, Tanna Financial Services and Yes Securities (India) Limited.

Escrow Collection Bank and Refund Bank: ICICI Bank Limited
Public Offer Account Bank: Axis Bank Limited
UPI-Bidders can also bid through UPI Mechanism. # Sponsor Banks: Axis Bank Limited and ICICI Bank Limited
All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the RHP.

Place: Bengaluru
Date: January 9, 2024

Medi Assist Healthcare Services Limited is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares and has filed the RHP with RoC on January 09, 2024. The RHP shall be available on the website of SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges i.e. BSE and NSE and www.bseindia.com and www.nseindia.com, respectively, the website of the Company at www.medias.in and the websites of the BRLMs, i.e. Axis Capital Limited, IIFL Securities Limited, Nuvama Wealth Management Limited (formerly known as Edelweiss Securities Limited) and SBI Capital Markets Limited at www.axiscapital.in, www.iifl.com, www.nuvama.com and www.sbicaps.com, respectively. Bidders should note that investment in equity shares involves a high degree of risk and is a debt to refer to the Red Herring Prospectus, including the section titled "Risk Factors" of the Red Herring Prospectus when available. Potential Bidders should refer to the RHP for the full text of the disclaimer clause of SEBI.

The Equity Shares offered in the Offer have not been, and will not be, registered under the U.S. Securities Act of 1933, as amended (the "Securities Act") or any state securities laws in the United States, and may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the Securities Act, and applicable state securities laws in the United States. Accordingly, the Equity Shares are being offered and sold (i) within the United States solely to persons who are reasonably believed to be "qualified institutional buyers" (as defined in Rule 144A under the Securities Act) and (ii) outside the United States in "offshore transactions" as defined in and in compliance with Regulation S under the Securities Act and the applicable laws of the jurisdiction where those offers and sales occur. There will be no public offering of the Equity Shares in the United States.

Advisors 5/5

DOSHION WATER UMBRELLA (CUDDALORE) PRIVATE LIMITED (In Liquidation)
Reg. Off: A-103/10, Tiruchhumi Apartments, Near Law Garden, Ellisbridge, Ahmedabad-380 006, Gujarat, India.

3rd E-AUCTION SALE NOTICE UNDER INSOLVENCY AND BANKRUPTCY CODE, 2016

The following Assets and Properties of **DOSHION WATER UMBRELLA (CUDDALORE) PRIVATE LIMITED (In Liquidation) having CIN: U40000JD011PTDC04934** forming part of the Liquidation Estate are for sale by the Liquidator through e-auction on "AS IS WHERE IS, AS IS WHAT IS, WHATEVER THERE IS AND NO RESERVE PRICE" on the website of the Insolvency and Bankruptcy Board of India (IBBI) on the date of the e-auction platform. The sale will be done through the e-auction platform (Vid) unlimited extension of 5 min each. <https://ibbi.nedl.net.in/applylogin>.

Asset Description	Reserve Price (IN Rs.)	EMD Amount (IN Rs.)	Bid Incremental Value (IN Rs.)
Sale of the Corporate Debtor as a Going Concern (as per Regulation 32(e) of the IBBI (Liquidation Process) Regulations, 2016).	INR 20,00,00,000/- (Indian Rupees) Twenty Crore Only	INR 2,00,00,00,000/- (Indian Rupees) Two Crore Only	INR 10,00,000/- (Indian Rupees) Ten Lakh Only

Last Date for Submission of Eligibility Documents: 24/01/2024. **Date of Intimation of Qualified Bidders:** 27/01/2024
Last date for Inspection of Assets: 28/01/2024. **Last date for E-Auction:** 29/01/2024

(1) EMD can be deposited either by remittance into the account or through demand draft. (2) Interested applicants may refer to the COMPLETE E-AUCTION PROCESS INFORMATION DOCUMENT containing details of terms and conditions of online E-Auction, E-Auction Bid form, Eligibility Criteria, Declaration by Bidders, EMD requirements, and other details available at <https://ibbi.nedl.net.in/applylogin> or on the website of the Insolvency and Bankruptcy Board of India (www.ibbi.gov.in) or contact the Liquidator at info@doshionwater@gmail.com (process specific). (3) The Liquidator has right to accept or cancel or extend or modify, any terms and conditions of E-Auction at any time. He has right to reject any of the bid without giving any reasons. He has right to cancel E-Auction at any time. (4) For technical assistance, contact Anuragman S E Contact no. : +91 98948 78708. Email: anuragman@nedl.net.in or Gurunam Narula, contact no. : +91 84470 18554. Email: gurunam@nedl.net.in or for E-Auction details, contact Liquidator, Ph: 9428012320. Email: info@doshionwater@gmail.com and 151 E-Auction platform: <https://ibbi.nedl.net.in/applylogin>. Interested bidders are requested to visit the above-mentioned websites and submit EMD.

Chirag Shah- Liquidator
Doshion Water Umbrella Cuddalore Private Limited- under Liquidation
IBBI Reg. No.: (BB)01/2016/CL-02/2016
AFSA No.: AA/1/187/02/01/1241/0824
Address: 20B, National Spring, Co. HPCF, Bani Park, Ahmedabad-380009
Besides Navnirman Co-op Bank, Navrangpura, Ahmedabad-380009

Date: 10.01.2024
Place: Ahmedabad

भारतीय रिज़र्व बैंक
RESERVE BANK OF INDIA
www.rbi.org.in

Auction of Government of India Dated Securities for ₹33,000 crore on January 12, 2024

Government of India (GOI) has announced the sale (re-issue) of three dated securities:

Sr. No.	Nomenclature	Notified amount (₹ in Crore)	earmarked for Retail Investors* (₹ in Crore)
1.	7.37% GS 2028	7,000	350
2.	7.18% GS 2033	16,000	800
3.	7.30% GS 2053	10,000	500

GOI will be offering the option to retail additional subscription up to ₹2,000 crore against each security. The sale will be subject to the terms and conditions set out in this notification (called "Specific Notification"). The stocks will be sold through Reserve Bank of India (Mumbai Office, Fort, Mumbai - 400001). The result will be announced on the same day and payment by successful bidders will have to be made on **January 15, 2024 (Monday)**.

For further details, please visit RBI press release dated January 08, 2024 on the RBI website - (www.rbi.org.in).

Attention Retail Investors*
(PFIs, Trusts, RRBs, Cooperative Banks, NBFCs, Corporates, HUFs and Individuals)
Retail investors can participate in the auctions for the amounts earmarked for them on a non-competitive basis through a broker or a primary dealer. Individual investors can also place bids as per the non-competitive scheme through the Retail Direct portal (retaildirect.resbi.org.in). For more information, detailed list and telephone numbers of primary dealers/broker branches and application forms please visit RBI website (www.rbi.org.in) or FIMD website (www.fimd.org.in). Government Stock offers safety, liquidity and attractive returns for long duration.

*Don't get cheated by E-mails/SMSes/Calls promising you money!

यूको बैंक UCO BANK
Head Office: Department of Information Technology
3 & 4, DD Block, Sector-1, Salt Lake, Kolkata-700064

NOTICE INVITING TENDERS

UCO Bank invites tenders through GeM portal for following:

- Selection of vendor for procurement of Cheque Truncation System (CTS) Scanners.
- Procurement of Hardware for F1 Gateway.
- Procurement of 1500 New Cash Recycler Machines under CAPEX model (Rent-riding).
- Selection of vendor for implementation of Central Bank Digital Currency (CBDC).
- Supply, installation and maintenance of UPS.

Interested vendors must refer to <https://www.ucobank.com> and <https://www.gem.gov.in>

Date: 10.01.2024
Department of Information Technology

REQUEST FOR PROPOSAL (RFP)

Bank of Maharashtra invites sealed tenders for "The Construction of Zonal Office and Branch at Bank of Maharashtra's Owned Plot, situated at Plot No. 1A/1A/5, Co. No. 534, Muzar, Sador Bazar, Salara 415001". Prospective bidders may download the tender document of the RFP from Bank's Website www.bankofmaharashtra.in.

The Bid/Meeting is arranged on 01.01.2024 at 03.00 pm. Last Date for submission of bids is 03.01.2024 at 03.00 pm. Technical Bids will be opened at 04.00 pm on 30.01.2024 and Bidders are requested to remain present for the same. Any further Addenda/Corrigenda/Extension of dates/Classifications/Responses to bidders's queries in respect to the above tender shall only be posted on Bank's website www.bankofmaharashtra.in and no separate notification will be issued in newspaper.

Assistant General Manager (Civil Engineer), Corporate Services

Nippon India Mutual Fund
Wealth sets you free

Nippon India Life Asset Management Limited
(CIN - L65910MH1995PLC220793)

Registered Office: 4th Floor, Tower A, Peninsula Business Park, Ganapatrao Kadam Marg, Lower Parel (W), Mumbai - 400 013. Tel No. +91 022 6808 7000
Fax No. +91 022 6808 7097 • mf.in@nipponindiaim.com

NOTICE NO. 70
January 12, 2024*

Notice is hereby given that the Trustee of Nippon India Mutual Fund ("NIMF") has approved the following Distribution of the Income of the Income Distribution cum Capital Withdrawal (IDCW) option of the undernoted scheme of NIMF, with January 12, 2024 as the record date:

Name of the Scheme(s)	Amount of Distribution (₹ per unit)*	NAV as on January 08, 2024 (₹ per unit)
Nippon India Balanced Advantage Fund - IDCW Option	0.1700	31.4824
Nippon India Balanced Advantage Fund - Direct Plan - IDCW Option		41.9957

*Income distribution will be done, net of tax deducted at source, as applicable.
#For the immediately following Business Day if that day is a non-business day

Pursuant to payment of dividend/IDCW, the NAV of the Scheme will fall to the extent of payout, and statutory levy, if any. The IDCW payout will be to the extent of above mentioned Distribution amount per unit or to the extent of available distributable surplus, as on the Record Date mentioned above, whichever is lower.

For units in demat form: IDCW will be paid to those Unitholders/Beneficial Owners whose names appear in the statement of beneficial owners maintained by the Depositories under the IDCW Plan/Option of the Scheme as on record date.

All unit holders under the IDCW Plan/Option of the above mentioned scheme, whose names appear on the register of unit holders on the aforesaid record date, will be entitled to receive the IDCW.

For Nippon India Life Asset Management Limited
(Asset Management Company for Nippon India Mutual Fund)

Mumbai
January 09, 2024
Sd/-
Authorised Signatory

Good gets better

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.